

Gal

Chapter 3

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	ὦ	ἀνόητοι	Γαλάται!	τίς	ὑμεῖς	ἐβάρκαμεν,	<τῆ	ἀληθείᾳ
	ஓ	புத்தியற்ற	கலாத்தியரே	யார்	உங்களை	மயக்கினான்	-அந்த	சத்தியத்துக்கு
	G5599	G0453	G1052	G5101	G4771	G0940	G3588	G0225
	μὴ	παίθεσθα>	οἷς	κατ'	ὀφθαλμοῦς,	Ἰησοῦς	Χριστοῦς	
	-அல்லாமல்	கீழ்ப்படிய	-அவர்களுக்கு	-கண்	கண்களுக்குமுன்	இயேசு	கிறிஸ்து	
	G3361	G3982	G3739	G2596	G3788	G2424	G5547	
	προεγυράφη	ἐσταυρωμένους?						
	முன்னழுதப்பட்டார்	சிலுவையில் அறையப்பட்டவராய்						
	G4270	G4717						

புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

2	τοῦτο	μόνον	θέλω	μαθεῖν	ἂφ'	ὑμῶν:	ἐξ	
	இதை	மட்டும்	விரும்புகிறேன்	அறிய	-இருந்து	உங்களிடமிருந்து	-இருந்து	
	G3778	G3440	G2309	G3129	G0575	G4771	G1537	
	ἔργων	νόμου	τὸ	Πνεῦμα	ἐλάβετε,			
	கிரியைகளினால்	நியாயப்பிரமாணத்தின்	-அந்த	ஆவியை	பெற்றுக்கொண்டீர்களா			
	G2041	G3551	G3588	G4151	G2983			
	ἢ	ἐξ	ἀκοῆς	πίστεως?				
	-அல்லது	-இருந்து	கேள்வியினால்	விசுவாசத்தின்				
	G2228	G1537	G0189	G4102				

ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்?

3	οὕτως	ἀνόητοί	ἐστε?	ἐναρξάμενοι	Πνεύματι,	ὡς		
	இவ்வளவு	புத்தியற்றவர்களா	இருக்கிறீர்கள்	ஆரம்பித்து	ஆவியில்	இப்போது		
	G3779	G0453	G1510	G1728	G4151	G3568		
	σὰρκι	ἐπιτελεῖσθε?						
	மாம்சத்தால்	முடிக்கிறீர்களா						
	G4561	G2005						

ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா?

4	τοσαῦτα	ἐὰθέτε	εἰκῆ?	εἶ	ὅτι	καὶ	εἰκῆ?	
	இத்தனை	பாடுபட்டீர்களா	வீணாக	-என்றால்	-உண்மையில்	-கூட	வீணாக	
	G5118	G3958	G1500	G1487	G1065	G2532	G1500	

இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே.

5	ὁ -அந்த G3588	οὖν -ஆகையால் G3767	ἐπιχορηγῶν அளிக்கிறவர் G2023	ὑμῖν உங்களுக்கு G4771	τὸ -அந்த G3588	Πνεῦμα, ஆவியை G4151	καὶ -மற்றும் G2532
	ἐνεργῶν செயல்படுத்துகிறவர் G1754	δυναμεις வல்லமைகளை G1411	ἐν -இல் G1722	ὑμῖν, உங்களில் G4771	ἐξ -இருந்து G1537	ἐργων கிரியைகளினால் G2041	
	νόμου நியாயப்பிரமாணத்தின் G3551	ἡ -அல்லது G2228	ἐξ -இருந்து G1537	ἁκοῖς கேள்வியினால் G0189	πίστεως? விசுவாசத்தின் G4102		

அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலோ செய்கிறார்?

6	καθὼς -எவ்வாறு G2531	Ἀβραὰμ ஆபிரகாம் G0011	ἐπίστευσεν விசுவாசித்தான் G4100	τῷ -அந்த G3588	Θεῷ, தேவனை G2316	καὶ -மற்றும் G2532	ἐλογίσθη எண்ணப்பட்டது G3049
	αὐτῷ அவனுக்கு G0846	εἰς -க்கு G1519	δικαιοσύνην. நீதியாக G1343				

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.

7	Γινώσκετε அறிந்துகொள்ளுங்கள் G1097	ἄρα -அப்படியானால் G0686	ὅτι -என்று G3754	οἱ -அந்த G3588	ἐκ -இருந்து G1537	πίστεως, விசுவாசத்தினால் G4102
	οὗτοι அவர்கள் G3778	πάντες குமாரர்கள் G5207	εἰσιν இருக்கிறார்கள் G1510	Ἀβραὰμ. ஆபிரகாமின் G0011		

ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

8	προῖδόνσα முன்பார்த்து G4308	δὲ -ஆனால் G1161	ἡ -அந்த G3588	γραφή, வேதம் G1124	ὅτι -என்று G3754	ἐκ -இருந்து G1537	πίστεως விசுவாசத்தினால் G4102
	δικαιοῖ நீதிமானாக்குகிறார் G1344	τὰ -அந்த G3588	ἔθνη புறஜாதிகளை G1484	ὅ -அந்த G3588	Θεός, தேவன் G2316	προεσηγγεῖσάτο முன்நற்செய்திஅறிவித்தார் G4283	
	τῷ -அந்த G3588	Ἀβραὰμ ஆபிரகாமுக்கு G0011	ὅτι: -என்று G3754	Ἐνευλογηθήσονται ஆசீர்வதிக்கப்படுவார்கள் G1757	ἐν -இல் G1722	σοί, உன்னில் G4771	πάντα τὰ எல்லா -அந்த G3956 G3588
	ἔθνη. புறஜாதிகளும் G1484						

மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது.

9	ὄστε, -ஆகையால் G5620	οἱ -அந்த G3588	ἐκ -இருந்து G1537	πίστεως விசுவாசத்தினால் G4102	ἐλλογούντων ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் G2127	οὖν -உடன் G4862
	τῷ -அந்த G3588	πιστῷ விசுவாசமுள்ள G4103	Ἀβραάμ. ஆபிரகாமுடன் G0011			

அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

10	Ὅσοι எத்தனையோபேர் G3745	γὰρ -ஏனெனில் G1063	ἐξ -இருந்து G1537	ἔργων கிரியைகளினால் G2041	νόμου நியாயப்பிரமாணத்தின் G3551
----	---	--	---	---	---

εἰσὶν, இருக்கிறார்கள் G1510	ἄπο -கீழ் G5259	κατὰ சாபத்தின் G2671	εἰσὶν. இருக்கிறார்கள் G1510	γέγραπται எழுதப்பட்டிருக்கிறது G1125	γὰρ -ஏனெனில் G1063
---	---------------------------------------	--	---	--	--

ὅτι, -என்று G3754	Ἐπικατάρατος சபிக்கப்பட்டவன் G1944	παῖς எல்லாரும் G3956	ὁς -அவன் G3739	ὁὐκ -அல்ல G3756	ἐμμένει நிலைத்திருக்கிறவன் G1696
---	--	--	--------------------------------------	---------------------------------------	--

παῖσιν எல்லாவற்றிலும் G3956	τοῖς -அந்த G3588	γεγραμμένοις எழுதப்பட்டவைகளில் G1125	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	βιβλίῳ புத்தகத்தில் G0975	τοῖς -அந்த G3588
---	--	--	-------------------------------------	--------------------------------------	---	--

νόμου, நியாயப்பிரமாணத்தின் G3551	τοῖς -அந்த G3588	ποιήσαι செய்ய G4160	αὐτά. அவைகளை G0846			
--	--	---	--	--	--	--

நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

11	ὅτι -என்று G3754	δὲ -ஆனால் G1161	ἐν -இல் G1722	νόμῳ, நியாயப்பிரமாணத்தில் G3551	ὁὐδέτις ஒருவனும் G3762	δικαιόται நீதிமானாக்கப்படுவதில்லை G1344
----	--	---------------------------------------	-------------------------------------	---	--	---

παρὰ -முன் G3844	τῷ -அந்த G3588	Θεῷ, தேவனுக்குமுன் G2316	ῥῆλον; தெளிவாயிருக்கிறது G1212	ὅτι, -என்று G3754	ὁ -அந்த G3588	δικαιός நீதிமான் G1342	ἐκ -இருந்து G1537
--	--------------------------------------	--	--	---	-------------------------------------	--	---

πίστεως விசுவாசத்தினால் G4102	ζήσεται. பிழைப்பான் G2198					
---	---	--	--	--	--	--

நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

12	ὁ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	νόμος நியாயப்பிரமாணம் G3551	ὁὐκ -அல்ல G3756	ἔσται இருக்கிறது G1510	ἐκ -இருந்து G1537	πίστεως; விசுவாசத்தினால் G4102
----	-------------------------------------	---------------------------------------	---	---------------------------------------	--	---	--

ἀλλ', ஆனால் G0235	ὁ -அந்த G3588	ποιήσας செய்தவன் G4160	αὐτά அவைகளை G0846	ζήσεται பிழைப்பான் G2198	ἐν -இல் G1722	αὐτοῖς. அவைகளில் G0846
---	-------------------------------------	--	---	--	-------------------------------------	--

நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.

13 Χριστός ἡμᾶς ἐξηγοῦρασεν ἐκ τῆς κατάρρας τοῦ
 கிறிஸ்து நம்மை மீட்டுக்கொண்டார் -இருந்து -அந்த சாபத்திலிருந்து -அந்த
[G5547](#) [G1473](#) [G1805](#) [G1537](#) [G3588](#) [G2671](#) [G3588](#)

νόμου, γενόμενος πᾶερ ἡμῶν κατάρρα, ὅτι
 நியாயப்பிரமாணத்தின் ஆகி -க்காக நமக்காக சாபமாக -ஏனெனில்
[G3551](#) [G1096](#) [G5228](#) [G1473](#) [G2671](#) [G3754](#)

γέγραπται, Ἐπικατάρατος πᾶς ὁ κρεμύμενος ἐπὶ
 எழுதப்பட்டிருக்கிறது சபிக்கப்பட்டவன் எல்லாரும் -அந்த தொங்குகிறவன் -மேல்
[G1125](#) [G1944](#) [G3956](#) [G3588](#) [G2910](#) [G1909](#)

ξύλου;
 மரத்தின்மேல்
[G3586](#)

மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார்.

14 Ἰνα εἰς τὰ ἔθνη ἡ εὐλογία τοῦ Ἀβραὰμ
 -அதனால் -க்கு -அந்த புறஜாதிகளுக்கு -அந்த ஆசீர்வாதம் -அந்த ஆபிரகாமின்
[G2443](#) [G1519](#) [G3588](#) [G1484](#) [G3588](#) [G2129](#) [G3588](#) [G0011](#)

γένηται, ἐν Ἰησοῦ Χριστῷ, Ἰνα τῆν εὐαγγελίαν τοῦ
 வரும்படி -இல் இயேசு கிறிஸ்துவில் -அதனால் -அந்த வாக்குத்தத்தத்தை -அந்த
[G1096](#) [G1722](#) [G2424](#) [G5547](#) [G2443](#) [G3588](#) [G1860](#) [G3588](#)

Πνεύματος λάβωμεν, διὰ τῆς πίστεως.
 ஆவியின் பெற்றுக்கொள்வோம் -மூலமாக -அந்த விசுவாசத்தின்மூலமாக
[G4151](#) [G2983](#) [G1223](#) [G3588](#) [G4102](#)

ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.

15 Ἀδελφοί, κατὰ ἄνθρωπον λέγω, ὅμως ἀνθρώπου
 சகோதரர்களே -படி மனிதனிற்படி சொல்கிறேன் ஆனாலும் மனிதனின்
[G0080](#) [G2596](#) [G0444](#) [G3004](#) [G3676](#) [G0444](#)

κεκυρωμένην διαθήκην, ὁδὲ εἰς ἀμετέϊ, ἡ
 உறுதிசெய்யப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் அவமதிக்கிறதில்லை -அல்லது
[G2964](#) [G1242](#) [G3762](#) [G0114](#) [G2228](#)

ἐπαδιδάσσεταί.
 கூட்டிக்கொள்ளுகிறதில்லை
[G1928](#)

சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதில்லை.

16	τῷ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	Ἀβραὰμ ஆபிரகாமுக்கு G0011	ἐρρέθησαν சொல்லப்பட்டன G2046	αἰ -அந்த G3588	ἐπαγγελίαι, வாக்குத்தத்தங்கள் G1860	καὶ -மற்றும் G2532		
	τῷ -அந்த G3588	σαῆρματι சந்ததிக்கு G4690	αὐτοῦ; அவருடைய G0846	οὐ -அல்ல G3756	λέγει, சொல்கிறது G3004	Καὶ -மற்றும் G2532	τοῖς -அந்த G3588	σαῆρμασιν, சந்ததிகளுக்கு G4690	
	ὧς -போல G5613	ἐπὶ -மேல் G1909	πολλῶν; பலருக்கு G4183	ὅλλ' ஆனால் G0235	ὧς -போல G5613	ἐφ' -மேல் G1909	ἐνός, ஒருவனுக்கு G1520	Καὶ -மற்றும் G2532	τῷ -அந்த G3588
	σαῆρματι சந்ததிக்கு G4690	σου, உன்னுடைய G4771	οἷς -அவர் G3739	ἐστίν இருக்கிறார் G1510	Χριστός. கிறிஸ்து G5547				

ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.

17	τοῦτο இதை G3778	δὲ -ஆனால் G1161	λέγω, சொல்கிறேன் G3004	διαθήκην, உடன்படிக்கையை G1242	προκεκυρωμένην முன்னிறுதிசெய்யப்பட்ட G4300	ὑπὸ -ஆல் G5259	τοῦ -அந்த G3588	
	Θεοῦ, தேவனால் G2316	ὃ -அந்த G3588	μετὰ -பிறகு G3326	τετρακόσια நானூற்றுமுப்பது G5071	καὶ -மற்றும் G2532	τριάκοντα முப்பது G5144	ἔτη ஆண்டுகள் G2094	γεγονός, ஆன G1096
	νόμου நியாயப்பிரமாணம் G3551		οὐκ -அல்ல G3756	ἄκυροί, அழிக்கிறதில்லை G0208	εἰς -க்கு G1519	τὸ -அந்த G3588	καταργῆσαι ஒழிக்க G2673	τὴν -அந்த G3588
	ἐπαγγελίαν. வாக்குத்தத்தத்தை G1860							

ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயன்றதாக்காது.

18	εἰ -என்றால் G1487	γὰρ -ஏனெனில் G1063	ἐκ -இருந்து G1537	νόμου நியாயப்பிரமாணத்தினால் G3551	ἢ -அந்த G3588	κληρονομία, சுதந்தரம் G2817	οὐκέτι இனி G3765
	ἐξ -இருந்து G1537	ἐπαγγελίας; வாக்குத்தத்தத்தினால் G1860	τῷ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	Ἀβραὰμ ஆபிரகாமுக்கு G0011	δι' -மூலமாக G1223	
	ἐπαγγελίας, வாக்குத்தத்தத்தின்மூலமாக G1860		κεχάρισται அருளிச்செய்தார் G5483	ὃ -அந்த G3588	Θεός. தேவன் G2316		

அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

19	Τί என்ன G5101	οὐκ -ஆகையால் G3767	ὁ -அந்த G3588	νόμος? நியாயப்பிரமாணம் G3551	τῶν -அந்த G3588	παράβυστον மீறுதல்களினிமித்தம் G3847	χάρις -க்காக G5484
	προσετέθη, G4369	καὶ -வரை G0891	ὁ -அதை G3739	ἐλθῆναι வரும்வரை G2064	τὸ -அந்த G3588	σάραμα சந்ததி G4690	ὅτι -அவருக்கு G3739
	ἐπαγγέλια, G1861	καὶ -வரை G0891	ἐπαγγελίας ஏற்படுத்தப்பட்டு G1299	δὲ -மூலமாக G1223	ἀλλὰ தூதர்களின்மூலமாக G0032	ἐν -இல் G1722	
	καρτῶν G5495	μυστηρίων. மத்தியஸ்தனின் G3316					

அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது.

20	ὁ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	μυστήριον மத்தியஸ்தன் G3316	ἐν ஒருவனின் G1520	ὅτι -அல்ல G3756	ἵνα இருக்கிறதில்லை G1510	ὁ -அந்த G3588	δὲ -ஆனால் G1161
	θεῶν G2316	ἐν ஒருவர் G1520	μυστήριον இருக்கிறார் G1510					

மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே.

21	ὁ -அந்த G3588	οὐκ -ஆகையால் G3767	νόμος நியாயப்பிரமாணம் G3551	κατὰ -க்கு G2596	τῶν -அந்த G3588	ἐπαγγελλῶν வாக்குத்தத்தங்களுக்கு G1860	τοῦ -அந்த G3588
	θεῶν? G2316	μὴ -அல்ல G3361	ἐπινοῦν ஆகாதிருப்பதாக G1096	εἰ -என்றால் G1487	ἵνα -ஏனெனில் G1063	ἐπινοῦν கொடுக்கப்பட்டிருந்தால் G1325	
	νόμος நியாயப்பிரமாணம் G3551	ὁ -அந்த G3588	δυναμῶς கூடியதாயிருக்கிற G1410	ζῶσαντες உயிர்ப்பிக்க G2227	ὅτι மெய்யாகவே G3689	ἐκ -இருந்து G1537	
	νόμος நியாயப்பிரமாணத்தினால் G3551	καὶ -இருந்திருக்கும் G0302	ἵνα இருந்திருக்கும் G1510	ἵνα -அந்த G3588	δικαιοσύνη; நீதி G1343		

அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

22	ἀλλὰ ஆனால் G0235	συνέκλεισεν அடைத்தது G4788	ἵνα -அந்த G3588	γράφῃ வேதம் G1124	τὰ -அந்த G3588	πάντα எல்லாவற்றையும் G3956	ἵνα -கீழ் G5259	ἀμαρτίαν, பாவத்தின்கீழ் G0266
	ἵνα -அதனால் G2443	ἵνα -அந்த G3588	ἐπαγγέλια, வாக்குத்தத்தம் G1860	ἐκ -இருந்து G1537	πίστεως விசுவாசத்தினால் G4102	ἵνα இயேசு G2424	Χριστοῦ, கிறிஸ்துவின் G5547	
	δοθῆναι கொடுக்கப்படும் G1325	τοῖς -அந்த G3588	παισιν விசுவாசிக்கிறவர்களுக்கு G4100					

அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

- 23 Πρὸ τοῦ δὲ ἑλεῖν τὴν πίστιν, ἅπαρ νόμον
-முன் -அந்த -ஆனால் வர -அந்த விசுவாசம் -கீழ் நியாயப்பிரமாணத்தின்கீழ்
[G4253](#) [G3588](#) [G1161](#) [G2064](#) [G3588](#) [G4102](#) [G5259](#) [G3551](#)

ἐφοροῦσθε, συνκλειόμενοι εἰς τὴν μέλλουσαν πίστιν
காவல்காக்கப்பட்டோம் அடைக்கப்பட்டு -க்கு -அந்த வரவிருக்கிற விசுவாசத்துக்கு
[G5432](#) [G4788](#) [G1519](#) [G3588](#) [G3195](#) [G4102](#)

ἀποκαλυφθῆναι.
வெளிப்படுத்தப்பட
[G0601](#)

ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.

- 24 ὡστε ὁ νόμος, παρὰ αὐτὸν ἴμωεν, εἰς
-ஆகையால் -அந்த நியாயப்பிரமாணம் பாதுகாவலர் நம்முடைய ஆயிற்று -க்கு
[G5620](#) [G3588](#) [G3551](#) [G3807](#) [G1473](#) [G1096](#) [G1519](#)

Χριστόν, ἵνα ἐκ πίστεως δικαιοσύμην.
கிறிஸ்துவுக்கு -அதனால் -இருந்து விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவோம்
[G5547](#) [G2443](#) [G1537](#) [G4102](#) [G1344](#)

இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது.

- 25 ἔλθοις δὲ τῆς πίστεως, ὁκέτι ἅπαρ παρὰ αὐτὸν ἔσμεν;
வந்தபிறகு -ஆனால் -அந்த விசுவாசம் இனி -கீழ் பாதுகாவலரின் கீழ் இல்லை
[G2064](#) [G1161](#) [G3588](#) [G4102](#) [G3765](#) [G5259](#) [G3807](#) [G1510](#)

விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.

- 26 Πάντες γὰρ υἱοὶ θεοῦ ἔστε, διὰ τῆς
எல்லாரும் -ஏனெனில் குமாரர்கள் தேவனுடைய இருக்கிறீர்கள் -மூலமாக -அந்த
[G3956](#) [G1063](#) [G5207](#) [G2316](#) [G1510](#) [G1223](#) [G3588](#)

πίστεως ἐν Χριστῷ Ἰησοῦ.
விசுவாசத்தின்மூலமாக -இல் கிறிஸ்துவில் இயேசுவில்
[G4102](#) [G1722](#) [G5547](#) [G2424](#)

நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே.

- 27 ὅσοι γὰρ εἰς Χριστὸν ἐβαπτίσθητε,
எத்தனையோபேர் -ஏனெனில் -க்கு கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம்பெற்றீர்களோ
[G3745](#) [G1063](#) [G1519](#) [G5547](#) [G0907](#)

Χριστὸν ἐν ἑδίστασθε.
கிறிஸ்துவை தரித்துக்கொண்டீர்கள்
[G5547](#) [G1746](#)

ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற் குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே.

28	οὐκ -அல்ல G3756	ἔνι இல்லை G1762	Ἰουδαῖος யூதன் G2453	οὐδὲ -இல்லை G3761	Ἕλληνας; கிரேக்கன் G1672	οὐκ -அல்ல G3756	ἔνι இல்லை G1762	δούλος அடிமை G1401	οὐδὲ -இல்லை G3761
	ἐλεῦθε; சுதந்தரன் G1658	οὐκ -அல்ல G3756	ἔνι இல்லை G1762	ἄρσεν ஆண் G0730	καὶ -மற்றும் G2532	θῆλυ; பெண் G2338	πάντες எல்லாரும் G3956	ὑὰρ -ஏனெனில் G1063	ἄμφω நீங்கள் G4771
	εἶς ஒன்று G1520	ἐστε, இருக்கிறீர்கள் G1510	ἐν -இல் G1722	Χριστῷ கிறிஸ்துவில் G5547	Ἰησοῦ. இயேசுவில் G2424				

யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள்.

29	εἰ -என்றால் G1487	δὲ -ஆனால் G1161	ἄμφω நீங்கள் G4771	Χριστοῦ, கிறிஸ்துவின் G5547	ἄρα -அப்படியானால் G0686	τοῦ -அந்த G3588	Ἀβραάμ ஆபிரகாமின் G0011
	σάρμα சந்ததி G4690	ἐστε, இருக்கிறீர்கள் G1510	κατ' -படி G2596	ἐπαγγελίαν வாக்குத்தத்தத்தின்படி G1860	κληρονόμοι. சுதந்தரவாளிகள் G2818		

நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.